

فَلَيْسَ لَهُ الْيَوْمَ هُنَا حَمِيمٌ<sup>٣٥</sup> وَلَا طَعَامٌ إِلَّا مِنْ  
 غَسِيلِينَ<sup>٣٦</sup> لَا يَأْكُلُهُ إِلَّا الْخِطُؤُونَ<sup>٣٧</sup> فَلَا أُقْسِمُ بِمَا  
 تُبْصِرُونَ<sup>٣٨</sup> وَمَا لَا تُبْصِرُونَ<sup>٣٩</sup> إِنَّهُ لَقَوْلُ رَسُولٍ  
 كَرِيمٍ<sup>٤٠</sup> وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ قَلِيلًا مَّا تُوْمِنُونَ<sup>٤١</sup>  
 وَلَا بِقَوْلِ كَاهِنٍ قَلِيلًا مَّا تَذْكَرُونَ<sup>٤٢</sup> تَنْزِيلٌ مِنْ  
 رَبِّ الْعَالَمِينَ<sup>٤٣</sup> وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضُ الْأَقَاوِيلِ<sup>٤٤</sup>  
 لَأَخَذْنَا مِنْهُ بِالْيَمِينِ<sup>٤٥</sup> ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِينَ<sup>٤٦</sup> فَمَا  
 مِنْكُمْ مِنْ أَحَدٍ عَنْهُ حَاجِزِينَ<sup>٤٧</sup> وَإِنَّهُ لَتَذْكَرَةٌ لِلْمُتَّقِينَ<sup>٤٨</sup>  
 وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنْكُمْ مُكَذِّبِينَ<sup>٤٩</sup> وَإِنَّهُ لَحَسْرَةٌ عَلَى الْكَافِرِينَ<sup>٥٠</sup>  
 وَإِنَّهُ لَحَقُّ الْيَقِينِ<sup>٥١</sup> فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ<sup>٥٢</sup>

بِرَبِّكَ الرَّحْمَنِ الرَّحِيمِ  
 سُبْحَانَكَ يَا رَحْمَنُ الرَّحِيمِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○  
 سَأَلَ سَائِلٌ بِعَذَابٍ وَاقِعٍ<sup>١</sup> لِلْكَافِرِينَ لَيْسَ  
 لَهُ دَافِعٌ<sup>٢</sup> مِنَ اللَّهِ ذِي الْمَعَارِجِ<sup>٣</sup> تَعْرُجُ الْمَلَائِكَةُ وَ  
 الرُّوحُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ<sup>٤</sup>

35. "ஆகவே இன்றையத் தினம் அவனுக்கு இங்கு (உதவ) நண்பன் (எவனும்) இல்லை.

36. (நரசுவாசிகளின் உடலிலிருந்து வடியும்)"சீழ் ஜலங்களைத் தவிர,(அவனுக்கு வேறு) உணவுமில்லை"(என்றும் கூறப்படும்.)

37. அதனைப்பாவினைத் தவிர (மற்றெவரும்) புசிக்கமாட்டார்கள்.

38. ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றைக் கொண்டு நான் சத்தியம் செய்கிறேன்.

39. நீங்கள் பார்க்காதவற்றைக்கொண்டும்; (நான் சத்தியம் செய்கிறேன்.)

40. நிச்சயமாக, இது மிக்க சங்கை மிக்க ஒரு தூதரின் கூற்றாகும்.

41. இது எந்தக் கவிஞரின் கூற்றுமல்ல; (எனினும், இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே விசுவாசிக்கின்றீர்கள் \_

42. (இது) ஒரு குறிகாரரின் கூற்றுமல்ல; (எனினும்) வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லறிவு பெறுகின்றீர்கள் .

43. அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்து (இது) இறக்கப்பட்டுள்ளதாகும்.

44. இன்னும், அவர் நம்மீது சொற்களில் (நாம் சொல்லாத) சிலவற்றை இட்டுக்கட்டி (கூறியிருப்பாரானால் \_

45. திட்டமாக அவருடைய வலக்கரத்தை நாம் பலமாகப் பிடித்துக் கொண்டிருப்போம்.

46. பின்னர், அவருடைய (இதயத்தோடு சம்பந்தப்பட்ட) உயிர் நரம்பை நாம் தறித்து விடுவோம்.

47. அப்போது, உங்களில் அவரை விட்டும் (நாம் செய்யும் வேதனையை) தடுத்து விடக்கூடியவர்கள் எவருமில்ர்.

48. மேலும், நிச்சயமாக (குர் ஆனாகிய) இது பயபக்தியுடையோர்களுக்கு நல்லுபதேசமாகும்.

49. நிச்சயமாக (அதனைப்) பொய்யாக்குகிறவர்களும் உங்களில் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.

50. மேலும், நிச்சயமாக இது நிராகரிப்போருக்குக் கைசேதமாகும்.

51. இன்னும் நிச்சயமாக இது, உறுதியான உண்மையாகும்.

52. ஆகவே, (நபியே!) நீர் மகத்தான உமதிரட்சகனின் பெயரைக் கொண்டு துதிசெய்து கொண்டிருப்பீராக!

அத்தியாயம் : 70

அல் மஆரிஜ் - உயர் வழிகள்

வசனங்கள் : 44 மக்கீ ருகூஃகள் : 2

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்

அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. (நபியே!) நிகழக் கூடிய வேதனைபற்றிக் கேட்கக் கூடியவன் (எப்பொழுது வருமென பரிசீலிக்கும் நோக்குடன்) கேட்கின்றான்.

2. நிராகரிப்போருக்கு (அது நிகழும் சமயத்தில்) அதனைத் தடுத்து விடக்கூடியவர் எவருமில்லை.

3. உயர் வழிகளுடைய அல்லாஹ்விடமிருந்து (அது சம்பவிக்கும்).

4. மலக்குகளும், ஹிப்ரீலும் (அல்லாஹ்வாகிய) அவன் பக்கம் ஒரு நாளில் உயர்ந்து செல்வார்கள்; அதன் அளவு ஐம்பதினாயிரம் வருடங்களாகும்.

فَاصْبِرْ صَبْرًا جَمِيلًا ٥ إِنَّهُمْ يَرَوْنَهُ بَعِيدًا ٦ وَتَرَاهُ  
 قَرِيبًا ٧ يَوْمَ تَكُونُ السَّمَاءُ كَالْمُهْلِ ٨ وَتَكُونُ الْجِبَالُ  
 كَالْعِهْنِ ٩ وَلَا يَسْأَلُ حَمِيمٌ حَمِيمًا ١٠ يُبْصَرُونََهُمْ يُودُّ  
 الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ ١١ وَ  
 صَاحِبَتِهِ وَأَخِيهِ ١٢ وَفَصِيلَتِهِ الَّتِي تُؤَيِّسُ ١٣ وَمَنْ فِي  
 الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنْجِيهِ ١٤ كَلَّا إِنَّهَا لَأُظْفَى ١٥ نَزَّاعَةً  
 لِلشَّوَى ١٦ تَدْعُو مَنْ أَدْبَرَ وَتَوَلَّى ١٧ وَجَمَعَ فَأَوْعَى ١٨ إِنَّ  
 الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا ١٩ إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا ٢٠ وَإِذَا مَسَّهُ  
 الْخَيْرُ مَنُوعًا ٢١ إِلَّا الْمُصَلِّينَ ٢٢ الَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ  
 دَائِمُونَ ٢٣ وَالَّذِينَ فِي أَمْوَالِهِمْ حَقٌّ مَعْلُومٌ ٢٤  
 لِلسَّائِلِ وَالْمَحْرُومِ ٢٥ وَالَّذِينَ يُصَدِّقُونَ بِيَوْمِ الدِّينِ ٢٦  
 وَالَّذِينَ هُمْ مِنْ عَذَابِ رَبِّهِمْ مُشْفِقُونَ ٢٧ إِنَّ عَذَابَ  
 رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ ٢٨ وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ ٢٩  
 إِلَّا عَلَىٰ أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ  
 مَلُومِينَ ٣٠ فَمَنْ ابْتَغَىٰ وَرَاءَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْعَادُونَ ٣١

5. (நபியே!) நீர் அழகான பொறுமையாகப் பொறுத்திருப்பீராக.
6. நிச்சயமாக அவர்கள் (நிகழக்கூடிய) அதனை வெகுதூரமாகக் காண்கின்றனர்.
7. நாமோ, அதனை மிகச் சமீபமானதாகக் காண்கின்றோம்.
8. வானம், பழுக்கக் காய்ந்த செம்பைப் போல் ஆகும் நாளில்\_
9. இன்னும், மலைகள் சாயம் ஏற்றப்பட்டபஞ்சைப் போன்று ஆகும்(நாளில் அது நிகழும்).
10. அன்றியும், ஒரு நண்பன் மற்றொரு நண்பனை(ப்பற்றி விசாரித்து)க்கேட்க மாட்டான்.
11. அவர்கள் (தங்களின் நண்பர்களுக்குக்) காண்பிக்கப்படுவர்; (எனினும் ஒருவர் மற்றவரைப்பற்றி கேட்டுக் கொள்ளமாட்டார்; ஒருவரை ஒருவர் அறியாதவர் போன்று வெருண்டோடுவர்) அந்நாளுடைய வேதனையிலிருந்து (தன்னைக்காப்பாற்றிக் கொள்ள, குற்றவாளி தன்னுடைய மக்களை ஈடாகக்கொடுக்க விரும்புவான்.
12. தன் மனைவியையும், தன் சகோதரனையும்\_
13. தன்னை அரவணைத்துவந்த தன் உறவினர்களையும்\_
14. இன்னும், பூமியிலுள்ள அனைவரையும் (ஈடாகக் கொடுத்துப்) பின்னர் அது அவனைக் காப்பாற்றிக் கொள்ளும்(என்று விரும்புவான்).
15. (ஆனால் அது நடைபெறுவது) அல்ல; (ஏனெனில்) நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும்(நரகத்தின்) நெருப்பாகும்.
16. அதுதலையின் தோலை (எரித்து) கழற்றி விடக்கூடியதாகும்.
17. புறமுதுகிட்டுச் சென்று, புறக்கணித்தோரையும் அது அழைக்கும்.
18. (பொருளைச்) சேமித்து (அதனைச் செலவு செய்யாது) பாதுகாத்து வந்தோரையும் (தன்னிடம் அழைக்கும்)
19. நிச்சயமாக மனிதன், (பேராசை கொண்ட) மிக்க பதட்டக்காரனாக படைக்கப் பட்டுள்ளான்.
20. (ஏனென்றால்) அவனை ஒரு தீமை தொட்டுவிட்டால் ( திடுக்கிட்டுப்) பதறுகிறவனாக\_
21. இன்னும், அவனை யாதொரு நன்மை தொட்டுவிட்டால் அதனை (பிறருக்கு வழங்காது) தடுத்துக்கொள்கிறவனாக (இருக்கிறான்).
22. தொழுகையாளிகளைத் தவிர,
23. அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தங்கள் (ஐவேளைத்) தொழுகையின் மீது நிரந்தரமானவர்கள் (தவறாது தொழுவர்கள்).
24. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களுடைய செல்வங்களில் நிர்ணயிக்கப்பட்ட பங்குண்டு\_
25. (யாசித்துக்) கேட்பவருக்கும், (வெட்கித்துக்) கேட்காதவருக்கும் (உண்டு).
26. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், கூலி கொடுக்கும் (மறுமை) நாளை உண்மைப் படுத்துகின்றனர்.
27. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் இரட்சகனின் வேதனையை அவர்கள் பயந்தோராவர்.
28. (ஏனென்றால்,) நிச்சயமாக தங்களிரட்சகனின் வேதனை அச்சப்படாது இருக்கக்கூடியதன்று (என்பதை அவர்கள் நன்கறிவார்கள்).
29. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தங்கள் வெட்கத்தலங்களைப் பாதுகாக்கக்கூடியவர்கள்.
30. தங்கள் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரம்சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் தவிர, அப்போது நிச்சயமாக அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களல்லர்.
31. ஆகவே, எவராவது இதற்கப்பால் ( தவறான வழியில் அனுபவிக்கத்) தேடினால் அத்தகையோர்\_ அவர்கள் தாம்வரம்பு மீறியவர்களாவர்.

وَالَّذِينَ هُمْ لِأَمْتِهِمْ وَعَهْدِهِمْ رِعُونَ ﴿٣٢﴾ وَالَّذِينَ هُمْ  
 بِشَهَادَتِهِمْ قَائِمُونَ ﴿٣٣﴾ وَالَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ  
 يُحَافِظُونَ ﴿٣٤﴾ أُولَئِكَ فِي جَنَّةٍ مَّكْرُمُونَ ﴿٣٥﴾ فَمَالِ الَّذِينَ  
 كَفَرُوا قِبَلَكَ مُهْطِعِينَ ﴿٣٦﴾ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ  
 عِزِينَ ﴿٣٧﴾ أَيُّطِعُ كُلُّ آمِرٍ مِّنْهُمْ أَنْ يَدْخَلَ جَنَّةً  
 نَّعِيمٍ ﴿٣٨﴾ كَلَّا إِنَّا خَلَقْنَاهُمْ مِّمَّا يَعْلَمُونَ ﴿٣٩﴾ فَلَا أُقْسِمُ  
 بِرَبِّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ إِنَّا لَقَادِرُونَ ﴿٤٠﴾ عَلَى أَنْ نُبَدِّلَ  
 خَيْرًا مِّنْهُمْ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ﴿٤١﴾ فَذَرَهُمْ يَخُوضُوا  
 وَيَلْعَبُوا حَتَّى يُلَاقُوا يَوْمَهُمُ الَّذِي يُوعَدُونَ ﴿٤٢﴾ يَوْمَ يُخْرِجُونَ  
 مِنَ الْأَجْدَاثِ سِرَاعًا كَأَنَّهُمْ إِلَى نُصُبٍ يُوفِضُونَ ﴿٤٣﴾ خَاشِعَةً  
 أَبْصَارُهُمْ تَرَاهُمْ ذَلَّةً ذَلَّةً ذَلِكَ الْيَوْمُ الَّذِي كَانُوا يُوعَدُونَ ﴿٤٤﴾

وَرَكَعَاتُهُ ثَمَانٌ مِنَ التَّوْحِيدِ  
 سِينٌ بِرِزْقِهِ وَهُوَ عِشْرُونَ وَهُوَ رِزْقُهُ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○  
 إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ أَنْ أَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ أَنْ  
 يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿١﴾ قَالَ يَقَوْمِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُّبِينٌ ﴿٢﴾

32. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்களின் அமானிதங்களையும், (தாங்கள் செய்த) வாக்குறுதியையும் பேணிக் கொள்கின்றவர்கள்.

33. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய சாட்சியங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கின்றவர்கள்.

34. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையின் மீது (அதை முழுமையாக நிறைவேற்றுவதற்குரிய முறைகளைப் பேணிப்) பாதுகாத்துக் கொள்வார்கள்.

35. (மேற்கூறப்பட்ட தகுதிகளுடைய) அவர்கள் கவனங்களில் மிக்க கண்ணியப் படுத்தப்படுபவர்கள்.

36. (நபியே!) நிராகரிப்போருக்கு என்ன நேர்ந்தது? (அவர்கள்) உம்மைச்சுற்றி ஓடி வருகின்றனர்!

37. வலப்புறமிருந்தும், இடப்புறமிருந்தும் கூட்டங் கூட்டமாக (ஓடி வருகின்றனர்).

38. அவர்களில் ஒவ்வொருமனிதனும் அருட்கொடையுடைய கவனத்தில் பிரவேசிக்கப்படுவதை ஆசிக்கின்றானா?

39. அது ஒருபோதுமில்லை! நிச்சயமாக நாம், அவர்கள் அறிந்திருப்பதிலிருந்தே அவர்களைப் படைத்திருக்கின்றோம்.

40. கிழக்குத் திசைகள், இன்னும், மேற்குத் திசைகளின் இரட்சகன்மீது நான் சத்தியம் செய்கிறேன்; நிச்சயமாக நாம் (நம்இஷ்டப்படிச் செய்ய) ஆற்றலுடையோர். (அதாவது):

41. அவர்களைவிட மிகச் சிறந்தவர்களை (அவர்களுக்குப் பகரமாக) மாற்றி விடுவதின் மீது (ஆற்றலுடையோராவோம்! இதில்) நாம் தோற்கடிக்கப்படுவோர் அல்லர்.

42. (ஆகவே, நபியே!) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரை வீண்காரியங்களில் மூழ்கியும், விளையாடிக் கொண்டுமிருக்கவும் அவர்களை நீர் விட்டு விடுவிடுவீராக!

43. (இணைவைப்போர்) நடப்பட்டவைக(ளான சிலைக)ளின் பால் விரைந்து செல்பவர்களைப்போன்று மண்ணறைகளிலிருந்து விரைந்தவர்களாக அவர்கள் வெளியேறிவரும் நாள்.

44. அவர்களுடைய பார்வை கீழ் நோக்கியவையாக (இருக்கும் நிலையில்) இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும்; (நபியே!) அது, அவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்களே அத்தகைய நாளாகும்.

அத்தியாயம் : 71

நூலம்

வசனங்கள் : 28 மக்கீ ருகூஃகள் : 2

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  
அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தவரின் பால், "துன்புறுத்தும் வேதனை அவர்களுக்கு வரும் முன், உம்முடைய சமூகத்தினருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!" என்று (தூதராக) நாம் அனுப்பிவைத்தோம்.

2. "என்னுடைய சமூகத்தினரே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்" என்று (அவர்களிடம்) கூறினார்.